

உடனடி வெளியீட்டுக்காக

**ரயில்பாதையைக் கடப்பதில் பாதுகாப்பினைக் கடைப்பிடிப்பது பற்றிய  
விழிப்புணர்வை ஏற்படுத்த ஆப்பரேஷன் லைஃப்ஸேவர் (Operation Lifesaver)  
அமைப்புடன் ப்ராம்ப்ட்டன் நகரம் கை கோர்க்கிறது**

ப்ராம்ப்ட்டன், ON (செப்டம்பர் 24, 2021) – இன்றைய தினம், **பார்க்கவும், கவனிக்கவும், வாழவும்** முனைப்பின் ஒரு அங்கமாக ப்ராம்ப்ட்டன் GO ரயில் நிலையத்தில் ரயில் பாதை பாதுகாப்பு பற்றி தெரிவிக்கின்ற, புதிய, தரையில் பாவும் பதாகைகளை ஆப்பரேஷன் லைஃப்ஸேவர் கனடா (Operation Lifesaver Canada) HUB Surface Systems மற்றும் ஹப் சர்ஃபேஸ் சிஸ்டம்ஸ் (HUB Surface Systems) ஆகிய அமைப்புக்களுடன் சேர்ந்து ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் திறந்து வைத்தது.

ஒவ்வொரு வருடமும், ரயில்பாதை கடக்கும் இடங்களில் ஏற்படும் மோதல்களினால் டஜன் கணக்கானோர் கொல்லப்படுகிறார்கள் அல்லது காயமடைகிறார்கள்.

**ஆப்பரேஷன் லைஃப்ஸேவர் (Operation Lifesaver)** அமைப்பானது, ரயில்பாதை கடக்கும்போதான பாதுகாப்பு பற்றிக் கூறுகின்ற, தரையில் பாவும் பதாகைகளை எங்கெல்லாம் நிறுவலாம் என்பதற்காக நகராட்சிகளுடன் இணைந்து வேலை செய்கிறது; இது ரயில்பாதையைக் கடக்கவிருக்கும் மக்கள் எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வுடனும் இருக்க நினைவு படுத்துவதற்கேயாகும்.

பாதசாரிகள், சைக்கிளில் செல்வோர், மற்றும் வாகன ஓட்டுனர்கள் ரயில் பாதைகளைக் கடக்கும்போது விழிப்புடன் இருந்து, துயரமான சம்பவங்கள் நடப்பதை முன்கூட்டி தடுப்பதுவே இந்தப் பதாகைகளை அமைப்பதன் குறிக்கோளாகும். இந்த தரையில் பாவும் பதாகைகள் தெர்மோபிளாஸ்டிக் மூலப்பொருளால் செய்யப்படுவதால், அது அதிக நாட்கள் அழிவதில்லை.

ப்ராம்ப்ட்டன் நகரின் சாலை இயக்கப்பணிகளுக்கான குழுவானது, இது போல ரயில்பாதையைக் கடக்க தேவைப்படுகின்ற, நகரின் எட்டு இடங்களில் இந்தப் பதாகைகளை பதிப்பார்கள், அவற்றில் அடங்குபவை:

- மில் ஸ்ட்ரீட் மற்றும் ரெயில்ரோட் ஸ்ட்ரீட் ஆகிய இடங்களில் நான்கு தரைப் பதாகைகள்; மற்றும்
- ஜேம்ஸ் ஸ்ட்ரீட் மற்றும் ஜான்ஸ் ஸ்ட்ரீட் ஆகிய இடங்களில் நான்கு தரைப் பதாகைகள்.

ஆப்பரேஷன் லைஃப்ஸேவர் (Operation Lifesaver) பற்றிய மேலும் தகவல்களுக்கு வருகை தரவும்:

[operationlifesaver.ca](http://operationlifesaver.ca)

**அறிஞர் கூற்றுக்கள்**

“ப்ராம்ப்ட்டன் ஒரு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான நகரம். ரயில்பாதையைக் கடக்கும்போது விழிப்புடன் இருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுகின்ற ஆப்பரேஷன் லைஃப் சேவர் உடன் நான் கூட்டாளியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். ஒரே ஒரு துயர சம்பவம் கூட நடக்கலாகாது; இந்த முன்முயற்சியும் இந்த தரைப் பதாகைகளும் சமூகத்தினர் முழுக்கவுமாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்”

- *பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்*

“ஆப்பரேஷன் லைஃப் சேவர் உடனான இந்த கூட்டணியானது ரயில் பாதையைக் கடக்கும்போதான ஆபத்துகளைப் பற்றி பொதுமக்களுக்கு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு உயிர்களைக் காப்பாற்ற உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அனைத்து ப்ராம்ப்ட்டன் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பும் மிகவும் முக்கியமானது மற்றும் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த நலனுக்காக தங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பது மிகவும் முக்கியம்.

- *பால் விசெண்ட், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5, தலைமைப் பொறுப்பு, பொதுப்பணி மற்றும் பொறியியல் துறை, ப்ராம்ப்ட்டன் நகரம்*

“ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகமானது நமது குடியிருப்புவாசிகள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் நல்வாழ்வுக்கு அர்ப்பணிப்பு கொண்டுள்ளது. ப்ராம்ப்ட்டனில் உள்ள ரயில் பாதையைக் கடக்க வேண்டிய இடங்களிலும் பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பைப் போற்றிக் காப்பதில் ஆப்பரேஷன் லைஃப் சேவர் உடனான இந்த கூட்டு முக்கியத்துவம் பெறுகிறது.

- *டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்*

“இந்த நாடெங்கிலுமாக ரயில் பாதை கடக்கும் இடங்களில் நிகழும் சம்பவங்கள் பொதுவாகவே சோகமானவை; மேலும் ஒவ்வொன்றும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரையும் நண்பர்களையும், ரயில்வே ஊழியர்கள், இதற்கு பதிலளிப்பவர்களையும், மற்றும் பரவலாக இந்த சமூகத்தையும் பாதிக்கிறது. இந்த திட்டமானது, ரயில் பாதையைக் கடக்கும்போதான ஆபத்துகளைப் பற்றி பொதுமக்களுக்கு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது; இது உயிர்களைக் காப்பாற்றும் என நம்பப்படுகிறது. மக்கள் தங்கள் வேகத்தைக் குறைத்து, இரு திசைகளிலும் பார்த்து, ரயில்கள் நெருங்குகின்றனவா என

உற்றுக்கேட்டு, அனைத்து ரயில்வே எச்சரிக்கை அறிகுறிகள் மற்றும் சமிக்ஞைகளுக்குக் உடன்படுவதை நாங்கள் பெரிதும் விரும்புகிறோம்.

- சாரா மேயெஸ், தேசிய இயக்குனர், ஆப்பரேஷன் லைஃப் சேவர் கனடா

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்

**ஊடக தொடர்பு**

ப்ரப்ஜோத் கைந்த்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல்தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | [Prabhjot.Kainth@brampton.ca](mailto:Prabhjot.Kainth@brampton.ca)